

# ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

## අති විශේෂ

### இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

#### அதிவிசேஷமானது

අංක 1879/14 - 2014 සැප්තැම්බර් මස 11 වැනි වෛෂ්ඨිකිනිදා - 2014.09.11  
1879/14 ஆம் இலக்கம் - 2014 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 11 ஆந் திகதி வியாழக்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

## பகுதி I : தொகுதி (I) - பொது

### அரசாங்க அறிவித்தல்கள்

2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டம்

3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழான கட்டளை

2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழான அறிவித்தலானது பின்வருமாறு திருத்தஞ் செய்யப்படுகிறது.

ஆயிரத்து முந்நாறு மில்லியன் அமெரிக்க டொலர் (US\$ 1,300 Mn) மொத்த முதலீட்டுடன் இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகர (Colombo Port City) கருத்திட்டம், கடல் அலை பாதுகாப்பு நீர் முறி, தரைப் பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தல், தாங்கு சுவர், கடலோடு இணைக்கப்படும் கால்வாய்கள், பிரதான பாதைகள் மற்றும் பயன்பாடுகளுடன் கட்டியெழுப்புவதற்கும் மற்றும் மீட்டெடுக்கப்படும் காணிகளை வாய்ப்புள்ள கொள்வனவாளருக்கு உரிமை மாற்றம் செய்து வழங்கல் அல்லது குத்தகைக்கு விடுதல் போன்ற நோக்கத்திற்குமாக இக்கருத்திட்டத்தை ஆயிரத்து முன்னூற்று முப்பது ஏழு அமெரிக்க டொலர்கள் செலவில் (ஐ. அ. டொ. 1,337 மில்லியன்) செயற்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி திட்டமுறையின்படி பொருளாதார அபிவிருத்திக்கு செயல்நுணுக்க ரீதியில் உருவாகும் நலனைக் கருத்திற்கொண்டு இருநூற்று முப்பத்து மூன்று ஹெக்டெயர் (233 ஹெக்.) அளவிலான புதிய இடமொன்றை உருவாக்குவதற்காக பின்வரும் விடயங்களை கவனத்திற் கொண்டு செயல்நுணுக்க ரீதியான முக்கியத்துவத்துடனான கருத்திட்டமாக பெயரிட இக்கருத்திட்டம் இனங்காணப்பட்டுள்ளது.

- கொழும்புத் துறைமுகத்தில் இருநூற்று முப்பத்துமூன்று ஹெக்டெயர் (233 ஹெக்.) அளவிலான புதிய இடமொன்றை அபிவிருத்தி செய்து புதிய நகரொன்றை உருவாக்குவதன் மூலம் நாட்டின் அபிவிருத்தித் திட்டமுறையின்படி பொருளாதார அபிவிருத்திக்கேற்ப அதிக முன்னுரிமை கிடைக்கும் ஆக்கக்கூடிய பங்களிப்பு;
- நாட்டின் வெளிநாட்டு செலாவணி கிடைக்கப்பெறல் மற்றும் திட்டமுறையான அபிவிருத்தி முக்கியத்துவத்துடனான இக் கொழும்புத் துறைமுகம் நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் ஊடாக, இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையுடன் கருத்திட்ட கம்பனி கைச்சாத்திட்ட உடன்படிக்கை திகதியிலிருந்து எட்டு (8) ஆண்டு காலப்பகுதியான கருத்திட்டத்தை செயற்படுத்தும் காலப்பகுதியினுள் இந்நாட்டுக்கு கிடைக்கும் ஆயிரத்து முன்னூற்று முப்பத்து ஏழு அமெரிக்க டொலர்கள் (ஐ. அ. டொ. 1,337 மில்லியன்) பெறுமதியான வெளிநாட்டு முதலீடு மற்றும்;
- இலங்கை மக்களுக்கு கிடைக்கவுள்ள தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தல் மற்றும் அவற்றிற்கு இடை நேராக வருமானம் உழைக்கும் சந்தர்ப்பங்கள் விரிவடைதல்; மற்றும்



- (iv) இவ்வாறு கொழும்புத் துறைமுகத்தை நிர்மாணிப்பதன் காரணமாக இந்நாட்டின் புவி அமைப்பில் நிகழும் மாற்றத்துடன் வெளிநாட்டு செலாவணி மொத்த வருவாயை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாதல்.

(2) செக் போர்ட் சிட்டி கலம்பு (பிரைவட்) லிமிடெட் (CHEC Port City Colombo (Private) Limited) எனும் கம்பனியே இக்கருத்திட்டத்துக்கான கருத்திட்ட கம்பனியாகும் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கும் கருத்திட்ட கம்பனிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட கருத்திட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியே கருத்திட்ட அமுல்படுத்தலின் ஆரம்பத் திகதியாதல் வேண்டும். கருத்திட்ட அமுல்படுத்தல் காலமானது கருத்திட்டத்தின் ஆரம்ப திகதியிலிருந்து எட்டு (8) வருடங்களாதல் வேண்டும்.

(3) மேற்குறிப்பிடப்பட்ட கருத்திட்டம் 2008 ஆம் ஆண்டின் திருத்தப்பட்டவாறான 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டச் சட்டத்தின் பிரகாரம் இங்கு அட்டவணையில் 1 ஆம் அறிவித்தலில் காட்டப்பட்டுள்ள விடுவித்தல்கள் இக்கம்பனிக்கு ஏற்புடையதாகும் எனவும் உறுதியாகக் காட்டப்பட்டுள்ளது.

(4) மேற்குறித்த கருத்திட்ட கம்பனி மற்றும் பிரதான பொறியியலாளர் பெறுகை மற்றும் நிர்மாண ஒப்பந்தக்காரரான சைனா ஹாபர் பொறியியல் கம்பனி (China Harbour Engineering Company Ltd.) (CHEC) முதலான இரண்டு கம்பனிகளும் ஒரு தாய் கம்பனியைச் சார்ந்த நிர்வாக கம்பனிகளாகும். எனவே சைனா ஹாபர் பொறியியல் கம்பனி இக்கருத்திட்டத்தின் மூலம் ஈட்டும் இலாபத்திற்கு கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை செயற்படுத்தும் காலப்பகுதியான கருத்திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து எட்டு (8) வருடங்கள் வரையான கால எல்லைக்குள் 2008 ஆம் ஆண்டின் திருத்தப்பட்டவாறான 14 ஆம் இலக்க செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டச் சட்டத்தின் பிரகாரம் கீழ்வரும் அட்டவணையில் 11 ஆம் அறிவித்தலில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ள கூட்டிணைக்கப்பட்ட வரிச் செலுத்தல்களும் ஏற்புடையதாகும் எனவும் காட்டப்படும்.

- (5) 1993 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உழைக்கும் போதே செலுத்தும் வரிச் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்.

இலங்கை முதலீட்டு சபையினால் அனுமதிக்கப்பட்ட கருத்திட்டத்திற்கு ஏற்ப இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கருத்திட்டத்தின் நிர்மாணிப்புக் காலப்பகுதியான எட்டு (8) வருட காலப்பகுதியினுள் உழைக்கும் போதே செலுத்தும் (விசேட ஏற்பாடுகள்) வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.

- (6) 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டம்

இலங்கை முதலீட்டு சபையினால் அனுமதிக்கப்பட்ட கருத்திட்டத்திற்கு ஏற்ப இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கருத்திட்டத்தின் நிர்மாணிப்புக் காலப்பகுதியான எட்டு (8) வருட காலப்பகுதியினுள் செஸ் (ESS) வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.

- (7) 2009 ஆம் ஆண்டின் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரிச் சட்டம் -

இலங்கை முதலீட்டு சபையினால் அனுமதிக்கப்பட்ட கருத்திட்டத்திற்கு ஏற்ப இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கருத்திட்டத்தின் நிர்மாணிப்புக் காலப்பகுதியான எட்டு (08) வருட காலப்பகுதியினுள் தேசத்தை கட்டியெழுப்பும் வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.

இருப்பினும், மீட்டெடுக்கப்படும் காணியானது கருத்திட்டக் கம்பனிக்கோ அல்லது கருத்திட்டக் கம்பனியால் வாய்ப்புள்ள கொள்வனவாளர்களுக்கோ உரிமை மாற்றம் செய்து வழங்கப்படுதல் அல்லது குத்தகைக்கு விடப்படுதல் தொடர்பிலான தேசத்தைக் கட்டியெழுப்பதல் வரி செலுத்துகையிலிருந்தும் விலக்களிப்பு வழங்கப்படல் வேண்டும்.

- (8) சுங்க கட்டளை சட்டம் (அத்தியாயம் 235)

எதிர்மறை பட்டியலிலுள்ள பொருட்கள் தவிர கருத்திட்டத்திற்கு பொருத்தமான காலப்பகுதியான எட்டு (8) வருட காலப்பகுதியினுள் ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் (கருத்திட்டக் கம்பனியால் நேரடியாக இறக்குமதி செய்யப்படும் போது அல்லது கருத்திட்டக் கம்பனியின் பெயரினால் ஒப்பந்தக்காரர் அல்லது உப ஒப்பந்தக்காரர் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் போது அப்பொருட்கள்) சுங்க வரியிலிருந்து விலக்களிக்கப்படும். செயல்பாடற்ற பட்டியலிலுள்ள குறிப்பிடப்பட்ட பொருட்கள் தொடர்பில் அப்பொருட்கள் இலங்கையில் முழுமையான உற்பத்தி செய்யப்படாத சந்தர்ப்பத்திலோ அல்லது அப்பொருட்களை தேவையான அளவிலும் தேவையான தரத்திலும் இலங்கையில் கொள்வனவு செய்ய முடியாத போதோ அல்லது கருத்திட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப உரிய காலத்தில் இலங்கையில் கொள்வனவு செய்ய முடியாத சந்தர்ப்பத்தில் இறக்குமதி செய்யும் போது அத்தகைய பொருட்களுக்கு சுங்கத் தீர்வையிலிருந்து விலக்களிக்கப்படும்.

அதற்கேற்ப பொதுவாக கருத்திட்டத்துடன் தொடர்புடைய பொருட்களைப் பெற்றுக்கொள்பவரின் பெயர் கருத்திட்டக் கம்பனியின் பெயராக இருக்கையில் மாத்திரமே, மேலே வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக கருத்திட்ட காலப்பகுதியான எட்டு (8)

வருடங்களினுள் ஒப்பந்தக்காரர் மூலமோ அல்லது உப ஒப்பந்தக்காரர் மூலமோ இறக்குமதி செய்ய முடியும். எனவே இவ்வாறான இறக்குமதியானது வேறு இறக்குமதியுடன் மேற்கொள்ளப்படுகையில் கருத்திட்டக் கம்பனியின் கருத்திட்டத்துடன் தொடர்புடைய பொருட்களுக்கு மாத்திரமே இங்கே குறிப்பிடப்பட்டுள்ள சலுகையானது கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான முழுப்பொறுப்பும் கருத்திட்டக் கம்பனியினைச் சார்ந்ததாகும், அவ்வாறாயின், எக்காரணத்திற்காகவும் இந்த நிபந்தனையானது மீறப்பட்டால், அதே நேரத்தில் நிலவக்கூடிய சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகளின் கீழ் செலுத்தப்படவேண்டிய வரிசுளும் விதிப்பனவுகளும் கருத்திட்டத்துடன் தொடர்பற்றதான பொருட்களாக இருக்கின்ற சகல பொருட்களுக்கும் பிரயோகிக்கத்தக்கதாக இருக்கும் என்பதுடன் அவ்வாறான வரிகளை உடனடியாக செலுத்த வேண்டியுமிருக்கும். கருத்திட்டத்தின் ஊழியர்கள், மதியுரைஞர்கள் அல்லது வேறு எவரினதும் தனிப்பட்ட பாவனைக்காக இறக்குமதி செய்யப்படும் எப்பொருட்களும் கருத்திட்டத்துடன் தொடர்புடைய பொருட்களாகக் கருதப்படமாட்டாது. 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டச் சட்டத்தின் கீழ் கருத்திட்டக் கம்பனிக்கு வழங்கப்படும் விலக்குகள் மற்றும் சலுகைகளைப் பொறுத்த அளவில், கருத்திட்ட கம்பனியுடன் தொடர்புடைய வாடகை கொள்வனவாளருக்கு அல்லது வேறு ஏதாவது தரப்பிற்கு அத்தொடர்பின் காரணமாக அல்லது அத்தொடர்பின் விளைவால் எவ்விதமான விலக்குகளோ அல்லது சலுகைகளோ வழங்கப்பட மாட்டாது.

#### அட்டவணை

(1) 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசினைச் சட்டம்.

(அ) கூட்டிணைக்கப்பட்ட வருமான வரி அட்டவணையில் - II ஆம் அறிவித்தலில்.

(அ) செக் போர்ட் சிட்டி சலம்பு (பிரைவேட் ) லிமிட்டெட்.

2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசினைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் கருத்திட்டத்தின் நடவடிக்கைகளின் மூலம் கருத்திட்ட கம்பனி ஈட்டும் இலாபம் மற்றும் வருமானத்தின்படி வருமான வரி செலுத்துதலானது இருபத்தைந்து (25) வருடங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

குறிப்பிட்ட வரி விலக்குக் காலப்பகுதியானது, கருத்திட்டக் கம்பனி அதன் இலாபங்களைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்த வருடம் அல்லது கருத்திட்ட நிர்மாணப்பணிகளை ஆரம்பித்த தினத்திலிருந்து ஆறு (6) வருடங்கள் பூர்த்தியாகும் தினம், ஆகிய இரு சந்தர்ப்பங்களில் எது முன்னர் நிகழ்கின்றதோ அத்தினத்திலிருந்து ஆரம்பமாகும்.

அவ்வாறாயினும், மேற்குறிக்கப்பட்ட வரி விலக்குக் காலப்பகுதி காலாவதியானதன் பின்னர், கருத்திட்ட கம்பனியின் இலாபம் மற்றும் வருமானம் தொடர்பாக வருமான வரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வருமான வரி செலுத்த வேண்டும்.

(ஆ) சைனா ஹாபர் பொறியியல் கம்பனி -

2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, உண்ணாட்டரசினைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் கருத்திட்டத்தின் நடவடிக்கைகளின் சைனா ஹாபர் பொறியியல் கம்பனி மூலம் இக்கருத்திட்டத்தினால் மாத்திரமே ஈட்டப்படும் இலாபம் மற்றும் வருமானத்தின் பிரகாரம் வருமானம் வரி செலுத்தலிலிருந்து எட்டு (8) வருடத்திற்கு விலக்களிக்கப்படும்.

குறிப்பிட்ட வரி விலக்குக் காலப்பகுதியானது சைனா ஹாபர் பொறியியல் கம்பனி கருத்திட்டத்தின் நிர்மாண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து கணக்கிடப்படும்.

அவ்வாறாயினும், அவ்வரி விலக்குக் காலப்பகுதி பூர்த்தியானதன் பின்னர், சைனா ஹாபர் பொறியியல் கம்பனி இக் கருத்திட்டத்திற்கேற்ப ஈட்டும் இலாபம் மற்றும் வருமானம் தொடர்பாக வருமான வரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வருமான வரி செலுத்தல் வேண்டும்.

(ii) இலாபப்பங்குகள் மீதான வரி -

முதல் இருபத்தைந்து (25) வருட வரி விலக்குக் காலப்பகுதிக்கேற்ப மற்றும் அதன் பின்னர் ஒரு வருட (1) காலப்பகுதிக்கேற்ப கருத்திட்டத்தின் இலாபங்களில் பங்குடமையாளர்களுக்கு பங்கிடப்படும் இலாபப்பங்குகள் வரியிலிருந்து விலக்களிக்கப்படும்.

(iii) தடுத்து வைக்கும் வரி -

பின்வருமாறு தடுத்து வைக்கும் வரியை குறைத்து செலுத்துவதனால் கருத்திட்ட கம்பனி விலக்களிக்கப்படும்.

(அ) மூலதனவுச் செலவாக பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீதான வட்டி மற்றும் தொழிநுட்ப கட்டணம் ;

(ஆ) முகாமைத்துவக் கட்டணம் மற்றும் அரசுக்கு உரித்தான கொடுப்பனவுகளுக்கேற்ப செய்யப்படும் கொடுப்பனவுகள் தொடர்பாக அம்முழுக் கொடுப்பனவுகளின் மொத்தமானது தேறிய செயற்பாட்டு வருமானத்திலிருந்து நூற்றுக்கு மூன்று வீதம் (3%) மேற்படாத வரை ;

(இ) சந்தைப்படுத்தும் கட்டணத்துக்காக அக் கொடுப்பனவுகளின் மொத்தமானது தேறிய செயற்பாட்டு வருமானத்திலிருந்து நூற்றுக்கு ஒன்று தசம் ஐந்து வீதம் (1.5%) மேற்படாத வரை ; மற்றும்

முகாமைத்துவ ஊக்குவிப்பு கட்டணத்துக்காக, அக்கொடுப்பனவுகளின் மொத்தமானது தேறிய செயற்பாட்டு வருமானத்திலிருந்து நூற்றுக்கு பத்து வீதம் (10%) மேற்படாத வரை.

(iv) உழைக்கும் போது செலுத்தும் வரி -

கருத்திட்டம் கம்பனியில் சேவையாற்றும் வெளிநாட்டு பணிக்குழுவின் உழைக்கும் போது செலுத்தும் வரியிலிருந்து விலக்களிக்கப்படல் வேண்டும். இந்நிர்வாணமானது அத்தகைய 30 ஊழியர்களுக்கு மேற்படாதவாறு ஏற்படையது என்ற வரையறை செயற்படுத்தப்படல் வேண்டும். கருத்திட்டக் கம்பனியின் நிர்மாணிப்பு நடவடிக்கைகளில் சேவையாற்றும் வெளிநாட்டுப் பணிக்குழுவின் கருத்திட்ட நிர்மாணிப்பு காலப்பகுதியிலும், கருத்திட்டத்தின் நெறிப்படுத்தற் பணிகளில் சேவையாற்றும் வெளிநாட்டு பணிக்குழுவின் கருத்திட்ட நிர்வாணமானது கருத்திட்ட கம்பனியின் வர்த்தக செயற்பாடு ஆரம்பிக்கும் தினத்திலிருந்து அடுத்துவரும் பத்தாண்டு கால எல்லைக்கு ஏற்படையதாகும். எவ்வாறாயினும் எந்த ஒரு ஊழியருக்கும் இத்தகைய உழைக்கும் போது செலுத்தும் வரியிலிருந்து விடுபடுவதற்கு பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட கால எல்லையைப் பெற முடியாது. கருத்திட்ட கம்பனியின் வெளிநாட்டு பணிக்குழுவின் கருத்திட்ட கம்பனியின் உச்ச நலன் குறித்த கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயற்படல் வேண்டும்.

(2) 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச் சட்டம் -

கருத்திட்டத்தின் அமுல்படுத்தலுக்குத் தேவைப்படுகின்றதும் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டதுமான கருத்திட்டத்துடன் தொடர்புடைய சகல இறக்குமதிகளும் கருத்திட்டத்துடன் தொடர்புடைய சகல உள்நாட்டுக் கொள்வனவுகளும் பொருட்கள் சேவைகளும் கருத்திட்ட அமுல்படுத்தல் காலப்பகுதியான எட்டு (08) வருடத்தின் போது பெறுமதி சேர்க்கப்பட்ட வரிக் கொடுப்பனவிலிருந்து விலக்களிக்கப்படும். கருத்திட்டத்திற்கு விநியோகத்தினை மேற்கொள்ளும் எந்த ஒப்பந்தக்காரரோ அல்லது அவ் ஒப்பந்தக்காரருக்கு விநியோகத்தினை மேற்கொள்ளும் உப ஒப்பந்தக்காரரோ VAT சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டவாறா இடைநிறுத்தத்திற்கு உரித்துடையவராவார்.

இருப்பினும், மீட்டெடுக்கப்படும் காணியானது, கருத்திட்டக் கம்பனிக்கோ அல்லது கருத்திட்டக் கம்பனியால் வாய்ப்புள்ள கொள்வனவாளர்களுக்கோ உரிமை மாற்றம் செய்து வழங்கப்படுதல் அல்லது குத்தகைக்கு விடப்படுதல் தொடர்பிலான பெறுமதி சேர்வரி செலுத்துகையிலிருந்தும் விலக்களிப்பு வழங்கப்படல் வேண்டும்.

(3) 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுகங்கள் விமான நிலைய அறவீட்டுச் சட்டம்.

கருத்திட்டத்தின் அமுல்படுத்தலுக்குத் தேவைப்படுகின்றதும் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டதுமான கருத்திட்டத்துடன் தொடர்புடையதுமான இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு துறைமுகங்கள் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டினைச் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படும். கருத்திட்ட அமுல்படுத்தல் காலப்பகுதியான எட்டு (08) வருட காலப்பகுதியினுள் கருத்திட்டத்தின் பொருட்டு ஒப்பந்தக்காரரினாலோ அல்லது உப ஒப்பந்தக்காரரினாலோ இறக்குமதி செய்யப்படுபவை மீது இந்த விலக்குப் பிரயோகிக்கத்தக்கதாகும். சீழே விடய இலக்கம் (08) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருத்திட்ட கம்பனியினால் கருத்திட்டத்திற்காக நேரடியாக இறக்குமதி செய்யப்படுபவை அல்லது பொருட்களைப் பெற்றுக்கொள்பவர் (Consignee) கருத்திட்டக் கம்பனியாக இருக்கும் வரையிலேயே இந்த விலக்கு செல்லுபடியாகும்.

(4) 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம்.

கருத்திட்டத்தின் நிர்மாணிப்புக் காலப்பகுதியான எட்டு (8) வருட காலப்பகுதியினுள் கருத்திட்டக் கம்பனியானது ஒப்பந்தக்காரர்கள் உப ஒப்பந்தக்காரர்கள் மற்றும் கருத்திட்டத்திற்கு ஏற்ப 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் நிர்மாணக் கைத்தொழிற்சாலை உத்தரவாத நிதிய அறவீட்டிலிருந்து விலக்களிக்கப்படுவார்.

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பா.உ.

2014, செத்தெம்பர் 10.